Defence stocks to fire as India goes vocal for local

BEL, BDL and HAL have strong order books and are ready to export, say experts

RAM PRASAD SAHU

Mumbai, 7 September

strong June quarter performance, expansion of **L**indigenisation list, the potential for higher exports. and valuations are positive triggers for listed defence sector companies. Their stocks were rerated over the last year, with Bharat Electronics (BEL) and Hindustan Aeronautics (HAL) rising 68-73 per cent and Bharat Dynamics (BDL) doubling over this period. Given the triggers, the momentum is expected to continue.

The immediate trigger is the expansion of the list of items the government announced last week domestic companies will manufacture in a move aimed at curbing defence imports. This is the sixth list of 780 items comprising components, subsystems and line replacement units. The defence ministry has included 310 platforms/equipment over the last couple of vears. These include combat and utility helicopters, combat aircraft, submarines, corvettes, and missile systems.

BEL, the largest listed defence player by market capitalisation, would gain from the indigenisation drive. The company's order pipeline stands at over Rs 50,000 crore across multiple missile systems. It expects an order inflow of Rs 20,000 crore every year as revenues improve 15 per cent annually for the next three years. Localisation is expected to help reduce BEL's import proportion from 35 per cent of raw materials to 15-20 per cent, boosting operating profit margins by 100-200 basis points. Exports are expected to double in FY23 and grow later given the company's order book of \$270 million. JM Financial has improving execution. BDL affected some defence PSUs in earnings growth over the next a positive view on the company



AMILEAMMONIMON								
FY24 estimates (₹cr)	Net sales	Growth % (YoY)	Ebidta	Growth % (YoY)	Net profit	Growth % (YoY)		
Hindustan Aeronautics	28,556	8.9	7,039	9.6	6,312	9.3		
Bharat Electronics	21,512	18.6	4,776	19.1	3,279	19.2		
Bharat Dynamics	4,673	30.0	1,168	38.9	782	29.5		
Cochin Shipyard	3,494	12.3	643	13.6	557	9.6		
Data Patterns	521	29.9	223	37.7	158	37.4		

Source: ICICI Direct Research

resilience and strong balance sheet with a five-year return on invested capital of 42 per cent.

Among other beneficiaries is BDL given the company's focus on the indigenous missile development programme and incremental growth in exports. BDL is the sole supplier of surface-to-air missiles, torpedoes and anti-tank guided missiles to the Indian armed forces and it is expected to benefit from the growth in the missiles and torpedo segment that is slated to reach \$24.5 billion by CY26. Antique Stock Broking expects the company to deliver 27 per cent annual revenue growth and 26 per cent earnings growth over FY22-24 given the Rs 13,000 crore order book and

years to improve revenue and earnings, said the brokerage.

Analysts believe that in addition to larger PSUs, smaller manufacturers across the value chain across sub-segments will be major gainers. "We remain positive on the indigenisation story and are encouraged by rising exports pie. We believe small and medium private defence companies such as MTAR Patterns. Technologies, Paras Defence, Astra Microwave, Dynamatic Technologies, Aerospace would likely emerge as key beneficiaries," said Harshit Kapadia and Mudit Kabra, of Elara Securities.

A shortage of semiconductors and execution delays expects to finalise orders worth the March quarter. However,

given its order book, margin Rs 22,000 crore in two to three ICICI Direct highlights that all defence companies saw a noticeable pick-up in execution in Q1FY23, which led to significant increase in their revenues. BDL, where revenues jumped over 5 times year-onyear (YoY), reported the highest growth among such companies. It was followed by HAL (124 per cent growth YoY) and Mazagon Shipbuilders and Garden Reach Shipbuilders (80-90 per cent growth).

The stocks have run up quite a bit due to the sector rerating, but valuations are attractive for HAL, BEL and BDL at 16-24 times FY24 earnings estimates, according to ICICI Direct. This is given strong visibility on orders and

Yet to receive tax refund? Address the cause, then seek reissuance

Failure to verify return, incorrect bank details are key reasons for not receiving timely refund

BINDISHA SARANG

The Income-Tax (I-T) Department has issued tax refunds amounting to more than ₹1.14 lakh crore to over 1.97 crore taxpayers between April 1, 2022 and August 31, 2022. If you filed your Income-Tax Return (ITR) on time and haven't got your refund yet, you need to take a few steps.

Check your refund status

Generally, tax refund is credited to your bank account within two-three weeks of receiving the intimation under Section 143(1) of the I-T Act. Suresh Suarana, founder, RSM India says, "An assessee who fails to receive the refund as stated in the intimation should first check the refund status on the NSDL website and read the remarks therein. If there are no remarks, or the I-T Department hasn't provided specific reasons for withholding the refund, the assessee should raise a refund re-issue request."

Refund status can also be checked on the e-filing portal. Deepak Jain, chief executive, TaxManager.in says,

"There you will get all the details regarding the dates on which ITR was filed, everified, processed, and refund issued."

Key reasons for delay

Several factors could be responsible for the delay. Maneet Pal Singh, partner, I.P. Pasricha & Co says, "You may not have verified the ITR or the bank details you

provided may be incorrect. There may | means no refund is pending. be a delay in processing the ITR. There could also be a mismatch in the figures reported in the ITR vis-a-vis figures reflected in Form 26AS, Annual Information Statement (AIS), Taxpayer Information Summary (TIS) or Form 16. It is also possible that there is an old outstanding tax demand."

Bank mergers could play spoilsport.



HOW TO CHECK REFUND STATUS

Step 1: Log-in on the new income tax e-filing portal

Step 2: On the ribbon, click on 'e-File' > 'Income Tax Returns' > 'View Filed Returns' option from the drop down

Step 3: Click on 'View Details' relevant to the assessment year for which you want to check the refund status

Step 4: The status of your returns will be displayed along with information such as assessment year, acknowledgement number, date of filing ITR, and reason for refund failure (if any)

Source: RSM India

Naveen Wadhwa, deputy general man- | adjusted against an outstanding ager, Taxmann, says, "The IFSC code or account number may have changed over the past year due to these mergers. In such cases, the taxpaver needs to provide the updated IFSC or account number."

The refund could also have been adjusted against an outstanding tax demand. Wadhwa adds, "In such cases, the tax department serves a notice under Section 245 that it proposes to set off certain demands against the refund." Check for outstanding tax demands on the e-filing portal under "Pending actions".

Refund status and their meaning

If the e-filing portal shows "Under processing", it means the tax department hasn't processed the ITR yet. determined" "Demand means the tax department

has determined a higher demand than the amount MONEY mentioned in the ITR. "Processed with no refund" As for "Refund failure", Jain says,

'Incorrect bank account number can prevent you from receiving the refund." If you have received the refund, check your bank account. Raise a query if there is a discrepancy in the amount

the current year's refund has been

received.

You're entitled to interest

According to Section 244A, an assessee who is entitled to a refund must also receive, in addition to the refund, simple interest on the amount at the rate of 0.5 per cent for each month or part of the month.

According to Surana, there can be two possible scenarios: the assessee may have filed his ITR within the due date or after the due date. If he filed it within the due date, interest on the refund will be paid from April 1 of the ensuing financial year till the date on which the refund is granted by the I-T Department.

Surana adds, "If the return was filed after the due date, interest will be paid from the date of furnishing the ITR till the date on which refund is granted.'

Mistakes to avoid

To avoid delays in receiving the refund, provide the correct bank details and verify your ITR within the applicable time limit. Ensure that you report income and deductions correctly. Don't claim excess deduction. Singh says, "If a taxpayer knowingly claims a deduction or exemption for which he doesn't have the required documents, it is tantamount to tax concealment."

On submitting a request for reissue of refund, Wadhwa suggests: "Before Finally, "Refund adjusted" means | doing so, address the reason due to which your refund failed."



Central Bank of India invites tenders from eligible bidders for Rate Contract for Purchase of MICR Grade Security Paper. For complete details, visit our Bank's website www.centralbankofindia.co.in under Live Tenders. Last date & Time for Submission of Tenders is 27.09.2022 up to 3.00 PM.

PLACE: MUMBAI DATE: 06/09/2022

Asst. General Manager-BSD



MEGASOFT LIMITED

CIN: L24100TN1999PLC042730,

Registered Office: #85, Kutchery Road, Mylapore, Chennai, India - 600 004. Telangana, India. Phone: +91-44-24616768 Fax: +91-44-24617810, Email: investors@megasoft.com Website: www.megasoft.com

NOTICE OF POSTAL BALLOT

Notice is hereby given that pursuant to and in compliance with the provisions of sections 108, 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013, read with the Companies (Management and Administration) Rules, 2014 and regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure requirements) Regulations, 2015, Secretarial Standard-2 on General Meetings, read with the MCA Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No. 17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2021 dated January, 13, 2021, Circular No. 20/2021 dated December 08,2021 and Circular No. 2/2022 dated May 05,2022 (MCA Circulars) and Securities and Exchange Board of India (SEBI) vide Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 Circular no. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated December 9, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January, 15, 2021 and Circular No. SEBI/HO/DDHS/DDHS_Div2/P/CIR/2022/079 dated June 03, 2022 and other applicable laws and regulations, as amended from time to time (including any statutory modification(s) or re-enactment thereof for the time being in force), approval of Members of Megasoft Limited is being sought for the following Ordinary/Special resolution by way of postal ballot.

Sr No.	Description of Resolution-Ordinary/ Special
1.	Shifting of Registered office of the Company from the State of Tamil Nadu to the State of Telangana and consequent alteration of Situation Clause of the Memorandum of Association of the Company-Special Resolution

In compliance with the above mentioned provisions and MCA circulars, the electronic copies of Postal Ballot Notice along with Explanatory Statements has been sent on Tuesday, 06th September, 2022 to those members whose names appeared in the Register of Members/ List of Beneficial Owners maintained by the Company/Depositories respectively as at close of business hours on Friday, 02nd September, 2022 (the 'cut-off date') and whose email IDs are registered with the Company/ Depositories. In accordance with the above mentioned Circulars, members can vote only through remote e-voting process. Postal Ballot Notice is available on the Company's website at www.megasoft.com, website of Stock exchanges i.e. BSE Limited and the National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com.

Members whose names appeared on the Register of Members/List of Beneficial owners as on the cutoff date are entitled to vote on the Resolutions as set forth in the Postal Ballot Notice. The voting rights of the members shall be reckoned in proportion to the paid-up equity shares held by them as on the Cut-off date. A person who is not a member as on the Cut-off date shall treat the Postal Ballot Notice for

In compliance with MCA Circulars, the Company has provided only remote e-voting facility to its members, to enable them to cast their votes electronically instead of submitting the Physical Postal Ballot form. The communication of the assent and dissent of the members would take place only through the remote e-voting system. For this purpose, the company has entered into an agreement with CDSL for facilitating remote e-voting to enable the members to cast their votes electronically only.

The detailed procedure and instructions for remote e-voting are enumerated in the Postal Ballot Notice. Remote e-voting shall commence at 9.00 a.m. (IST) on Wednesday, September 07, 2022 and shall end at 05.00 p.m. (IST) on Thursday, October 06, 2022. The e-voting facility module shall be disabled thereafter. The Company's Board has appointed Mr. M. Damodaran, Managing Partner of M/s M. Damodaran & Associates LLP, (COP 5081) Practicing Company Secretaries, to act as the Scrutinizer, for conducting the Postal Ballot process, in a fair and transparent manner.

The result of the Postal Ballot will be announced within 48 hours from the closure of remote e-voting and will be displayed on the website of the Company. The results will also be intimated to NSE and BSE. In case of queries, Members may refer to the Frequently Asked Questions (FAQs) for Members and evoting user manual for Members at the Downloads Section www.evotingindia.com or write an email to helpdesk.evoting@cdslindia.com. Members may also write to the Company at their email id at investors@megasoft.com and at their Registered Office at No.85, Kutchery Road, Mylapore, Chennai-600004, Tamil Nadu.

For Megasoft Limited Sd/-

Shridhar Thathachary Chief Financial Officer



PG ELECTROPLAST LIMITED

(CIN L32109DL2003PLC119416) Regd. Office: DTJ209, DLF Tower B, Jasola, New Delhi-110025;
Corporate Office: P-4/2 to 4/6, Site-B, UPSIDC Industrial Area, Surajpur, Greater Noida, Dist. Gautam Budh Nagar (U.P.) -201306
Tel-Fax: 011-41421439; Email: investors@pgel.in; Website: www.pgel.in

NOTICE OF THE 20TH ANNUAL GENERAL MEETING, E-VOTING & BOOK CLOSURE NOTICE is hereby given that the 20th Annual General Meeting (AGM) of the Shareholders of the Company will be held on

Thursday, September 29, 2022, at 11.30 A.M. through Video Conferencing/Other Audio Visual Means ("VC/OAVM") in compliance with the provisions of the Companies Act, 2013 ('the Act'), MCA circulars dated May 5, 2020 read with circulars dated April 8, 2020, April 13, 2020, December 31, 2020 and SEBI circular dated May 12, 2020, January 15, 2021 and June 03, 2022 (collectively referred to as 'Circulars'), to transact the business as set out in the Notice convening the AGM. The members will be able to attend the AGM through VC/OAVM at https://emeetings.kfintech.com. Members participating in the meeting through VC/OAVM shall be reckoned for the purpose of quorum under section 103 of the Act.


In compliance with the Circulars, Notice of the AGM and Annual Report 2021-22 have been emailed only to those members of the Company whose email addresses are registered with Company/Depository Participant(s). The aforesaid documents are also available on the website of the Company i.e. www.pgel.in and the websites of the stock exchanges where the shares of the Company are listed i.e. www.bseindia.com and www.nseindia.com as well as on the website of KFin Technologies Limited (KFin) i.e. https://evoting.karvy.com/. Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 (the Act) read with Rule 20 of the Companies (Managem

and Administration) Rules, 2014, as amended, and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 [Listing Regulations], the Company is providing the facility to its members holding shares either in physical form or dematerialized form, as on September 23, 2022 (cutoff date) for casting their votes electronically in respect of the business to be transacted at the AGM. The Company has appointed Ms. Puja Mishra of M/s Puja Mishra & Co., Practicing Company Secretary as the scrutinizer for conducting the e-voting process in a fair and transparent manner. Further, the facility for voting through electronic voting system will also be made available at the AGM and the members attending the AGM who have not casted their vote(s) by remote e-voting will be able to vote at the AGM. A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting. Information and instructions including details of the user id and password relating to e-voting have been sent to the members through email. The same login credentials may be used for attending the AGM

Detailed process and manner of Remote e-voting and e-voting at the AGM by the members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email address is provided in the Notes to the AGM Notice. As per the SEBI circular dated December 9, 2020 on e-voting facility provided by Listed Companies, individual members holding securities in Demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants. Members are advised to update their mobile number and email id in their demat accounts in order to access e-voting facility. Individual members holding securities in physical mode are allowed to vote through e-voting platform https:/ evoting.kfintech.com. Other members except individual members are also allowed to vote through e-voting platform https:/

The remote e-voting period commences on September 26, 2022 (09.00 A.M.) and ends on September 28, 2022, (5.00 P.M.). The remote e-voting module shall be disabled for voting thereafter. During the remote evoting period, members of the Company holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date i.e.September 23, 2022, may cast their votes electronically. The votes once cast by the members, cannot be changed or cancelled. Any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the notice and holding shares as on the cut-off date i.e., September 23, 2022, such member can also use e-voting facility using the login credentials of your demat account through your Depository Participant registered with NSDL/CDSL. Members having demat accounts in NSDL & CDSL facing any technical issue in login for e-voting can contact NSDL helpdesk by sending a request at evoting@nsdl.co.in or call at toll free no.: 18001020990 and 1800224430 AND can contact CDSL helpdesk by sending a request at helpdesk.evoting@cdslindia.com or contact at 022-23058738 or 022-23058542-43. Members having any queries regarding e-voting during the AGM or requiring technical assistance before or during the AGM to access and participate in the Meeting may contact KFin at emeetings@kfintech.com or Helpline:18003094001. Members are advised to keep their email ID and mobile number registered with the Depository/Depository Participant to receive timely communications.

NOTICE is further given that pursuant to provisions of Section 91 of the Act and provisions of Listing Regulations, the Register of Members and Share Transfer Books shall remain closed from September 24, 2022 to September 29, 2022 (both days inclusive) for the purpose of the AGM.



COMFORT INTECH LIMITED

Registered Office: 106, Avkar Algani Nagar, Kalaria, Daman DD 396210; Corporate Office: A-301, Hetal Arch, Opp. Natraj Market, S. V. Road, Malad (West) Mumbai-400064 Tel. No.: +91-22-6894-8500/08/09; Fax: +91-22-2889-2527;

Email: info@comfortintech.com; Website: www.comfortintech.com NOTICE OF 28TH ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK

n continuation of our newspaper notice published on Friday, September 02, 2022, NOTICE is In continuation of our newspaper notice published on Friday, September 02, 2022, NOTICE is hereby given that the 28th Annual General Meeting ('AGM/ the Meeting') of the Members of COMFORT INTECH LIMITED ('the Company') will be held on Thursday, September 29, 2022 at 11:00 A.M. (IST) through Video Conferencing ('VC')/ Other Audio Visual Means ('OVAM'), to transact the business as stated in the AGM Notice, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the rules made thereunder and SEBI (listing Obligations and Disclosure Requirements (the Act) and the closes made intercurined and section listing Sourglaidors and Discossible requirements. Regulations, 2015 ("SEBI Listing Regulations"), read with the Ministry of Corporate Affairs ("NCA" circulars dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020, January 13, 2021, December 8, 2021 December 14, 2021 and May 5, 2022 (collectively referred to as "McA Circulars") and The Securities and Exchange, Board of India vide its Circular No. SEBI/HO/CFD/CMD 1/CIR/P/2020/79 dated May 12, 2020, SEBI/HO/CFD/ CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and SEBI/HO/CFD elevant circulars issued, without the physical presence of the Members at a common venue.

The Annual Report of the Company including AGM Notice for the financial year ended March 31 2022 ("Annual Report") were sent through electronic mode only to all those members whose emai id's are registered with Company or its Registrar and Share Transfer Agent or the Depositories, in accordance with the MCA circulars and the SEBI circulars and the same has been completed on Wednesday, September 07, 2022. Members can join and participate in the AGM through VC/ OAVM facility only. The instructions for joining the AGM and the manner of participation in the remote lectronic voting or casting vote through the e-voting system during the AGM are provided in the Notice of the AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the surpose of reckoning the quorum under Section 103 of the Act. The Annual Report is also available on the Company's website at http://www.comfortintech.com/Investorrelation and on the website of the Stock Exchange i.e. BSE Limited's website at www.bseindia.com and on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com (agency for providing the

Members holding shares in physical mode and/ or who have not registered/updated their emai address with the Company/ its Registrar and Share Transfer Agent/ the Depositories and/ or who has acquired shares and become the members of the Company after the dispatch of notice and olding shares as of the cut-off date, i.e. September 22, 2022 can obtain Annual Report from website of Company/ Stock Exchange/ NSDL and/or login details for joining the AGM through VC/ OAVM facility including e-voting by sending scanned copy of: a) Signed request letter mentioning the folio number/ DP Id and Client Id , name and address of the member; b) Self – attested copy of PAN Card; and c) Self-attested copy address proof (eg.: Aadhar Card, Driving license, Election Identity Card, Passport) of the member by email to info@bigshareonline.com and evoting@nsdl.co.in and also refer to the voting instructions on the NSDL website. However, if he/ she is already registered with NSDL for remote e-voting then he/she can use his/her existing User ID and password for casting vote or following the procedure as mentioned in the AGM Notice. Further, any person, who ceases to be the Member of the Company as on the cut-off date and is

E-Voting:

NOTICE is also hereby given that pursuant to the provisions of Section 108 of the Act read with Bule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, and Regulation 44 of SEBI Listing Begulations, the Company is providing a facility to the members to cast their votes lectronically on all the resolutions set forth in the Notice convening the said meeting ("e-voting") The Company has availed the services of NSDL to provide the facility of remote e-voting /e-voting at the AGM. Members whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting in the meeting. The voting rights of Members shall be in proportion to their shares in paid up equity capital of the Company as on cutoff date i.e

The Remote e-voting shall commence on September, 26, 2022 at 09:00 A.M. (IST) and ends on September, 28, 2022 at 05:00 P.M. (IST). During this period shareholders of the Company, holding shares either in physical form or in dematerialised form, as on the cut – off date i.e. September may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by the NSDL for voting thereafter. The facility of e-voting will also be made available at the AGM. Only those nembers attending the AGM through VC/OAVM, who have not cast their vote by remote e-voting and are otherwise not barred from doing so, will be able to vote at the AGM. A member may participate in the general meeting even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to e-vote again in the meeting.

The details instructions for joining the AGM through VC/ OAVM and casting the vote through remote e-voting/ e-voting at the AGM is provided in the Notice of the AGM. Members are requested to carefully go through the same. Members, who need assistance and/or having any grievances before or during the AGM regarding e-voting facility and/ or VC/ OAVM facility may refer to the Frequently Asked Questions (FAQs) for Members and e-voting user manual for Members available at the download section of www.evoting.nsdl.com or can send a request to Mr. Anubhav Saxena, Assistan Manager, National Securities Depository Limited, Trade World, A wing, 4th Floor, Kamala Mills Compound, Lower Parel, Mumbai − 400013 at evoting@nsdl.co.in or call on toll free no.: 1800-1020-990/1800224430 or email at info@comfortintech.com or call at Tel. No. 022-68948508/09

Members may note that the Board of Directors at its Meeting held on May 30, 2022, has recommended a final Dividend of 5% (five per cent) of the Paid-up Equity Share Capital of the Company, i.e., Rs. 0.50/- (Fifty Paise Only) per Equity Share of Face Value of Rs. 10/- (Rupees Ten Only) each for the Financial Year ended March 31, 2022, subject to approval of the shareholders at the ensuing AGM of the Company. The Dividend, if approved at the AGM, will be paid within 30 days of the AGM. The Company has fixed Thursday, September 22, 2022 as the 'Record Date' for determining entitleme of members to dividend.

NOTICE is also hereby given that pursuant to section 91 of the Act read with Rules made thereunder

and Regulation 42 of SEBI Listing Regulations, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Friday, September 23, 2022 to Thursday, September 29, 2022 (both days inclusive) for the purpose of AGM and determining the to the Final Dividend for the Financial Year 2021-22

> BY ORDER OF THE BOARD OF DIRECTORS OF COMFORT INTECH LIMITED

DATE: SEPTEMBER 08, 2022 PLACE: MUMBAL

COMPANY SECRETARY & COMPLIANCE OFFICER

Place: Hyderabad

Date: 06.09.2022

கோவில் திருவிழாவில் ஆடல்–பாடல் நிகழ்ச்சிகளை நடத்த கடும் கட்டுப்பாடுகள்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

கோவில் திருவிழாவில் ஆடல்–பாடல் நிகழ்ச்சி களை நடத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில்

தி ரு வி ழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல்–பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நீதிபதி சக்திகுமார் கடுமையான

கோவில்களில் நிபந்தனைகளை உக்காவ பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனமோ ஆபாச அல்லது அநாகரிகமான யாடல்களோ உரை இருக்கக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது குறிப்பிடும் சாதியை

மெகாசாப்ட் லிமிடெட்

CIN: L24100TN 1999PLC042730,

பதிவு அலுவலகம்: 85, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை, இந்தியா–600 004. Phone: +91-44-24616768 Fax: +91-44-24617810, Email: investors@megasoft.com Website : www.megasoft.com

தபால் வாக்கு அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம், 2013 பிரிவுகள் 108, 110 மற்றும் இதர பொருந்தக்கூடிய விதிகள், மற்றவை மற்றும் கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014 மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) 2015–ன் விதி 44, பொதுக் கூட்டங்களுக்கான செயலக தரநிலை – 2 மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் ("எம்சிஏ") வெளியிட்ட ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 17/2020, மே 05, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை நற்றுகளை என்ற 17/2027, நடந்தி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 20/2021, டிசம்பர் 08, 2021 தேதியிட்ட எண் 20/2020 மற்றும் ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.2/2022 (எம்சிஏ சுற்றறிக்கைகள்) வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவின் ("செபி") மே 12, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79, டிசம்பர் 9 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/ HO/CFD/CMD/CIR/P/2020/242, ஜனவரி 15, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 மற்றும் ஜூன் 03, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.SEBI/HO/DDHS/DDHS_Div2/P/CIR/2022/079 மற்றும் அவ்வப்போது திருத்தப்படும் பொருந்தக்கூடிய பிற சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் (எந்தவொரு சட்டரீதியான திருத்தம்(கள்) அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ள அவற்றை மீண்டும் செயல்படுத்துதல் உட்பட), ஆகியவற்றுக்கு இணங்க, மெகாசாப்ட் லிமிடெட் உறுப்பினர்களின் ஒப்புதல் பின்வரும் சாதாரண∄சிறப்பு தீர்மானத்திற்கு தபால் வாக்கு

சாகாாண / சிறப்ப கீர்மான விவாங்கள்

கம்பெனியின் பதிவு அலுவலகத்தை தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு மாற்றுதல் மற்றும் அதன் விளைவாக கம்பெனியின் மெமோராண்டம் ஆஃப் அசோசியேஷன் ஷரத்தை மாற்றுதல்

. மேற்கூறிய விதிகள் மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க, தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பின் மின்னணு நகல்களும் விளக்க அறிக்கைகளும் முறையே கம்பெனி/டெபாசிட்டரிகளில் உறுப்பினர்களின் பதிவேட்டில்/நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பட்டியலில் செப்டம்பர் 02, 2022 வெள்ளிக்கிழமை ('கட்ஆஃப் தேதி') வணிக் நேரம் முடிவடையும் வரை இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கும் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை கம்பெனி/ டெபாசிட்டரிகளில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கும் செப்டம்பர் ௦௧, 2௦22 செவ்வாய்க்கிழமை அன்று அனுப்பப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின்படி, உறுப்பினர்கள் தொலைதூர மின்னணு வாக்களிப்பு செயல்முறை மூலம் மட்டுமே வாக்களிக்க முடியும். தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பு கம்பெனியின் இணையதளமான www.megasoft.com, பங்குச் சந்தைகளின் இணையதளம், அதாவது பிஎஸ்இ லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் www.nseindia.com ஆகியவற்றில் கிடைக்கிறது.

கட்ஆஃப் தேதியின்படி உறுப்பினர்களின் பதிவேடு/பயனுள்ள உரிமையாளர்களின் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள், தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களில் வாக்களிக்க உரிமை உண்டு. நோக்கத்திற்காக மட்டுமே தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பை கையாள வேண்டும்.

எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க, கம்பெனி அதன் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதியை மட்டுமே வழங்கியது, அவர்கள் நேரடியாக தபால் வாக்குப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக மின்னணு முறையில் வாக்களிக்க முடியும். உறுப்பினர்களின் ஒப்புதல் மற்றும் மறுப்பு தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை மூலம் மட்டுமே நடைபெறும். இதற்காக, உறுப்பினாகள் மின்னணு முறையில் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் மட்டுமே வாக்களிக்க வசதியாக, சி.டி.எஸ்.எல் உடன் கம்பெனி ஒப்பந்தம் செய்துள்ளது

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவுக்கான விரிவான நடைமுறை மற்றும் வழிமுறைகள் தபால் வாக்குச்சீட்டு அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. தொலைதூர மின்னணு வாக்களிப்பு புதன்கிழமை, செப்டம்பர் 07, 2022 அன்று ாலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி) துவங்கி, வியாழக்கிழமை, அக்டோபா 06, 2022 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) நிறைவுபெறும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு தொகுதி முடக்கப்படும்.

தபால் வாக்குப்பதிவு செயல்முறையை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்கு மெசர்ஸ் M. தாமோதரன் & அசோசியேட்ஸ் எல்எல்பி (COP 5081) பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், திரு. M. தாமோதரன் அவர்களை கம்பெனியின் குழு நியமித்துள்ளது.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள் தபால் வாக்குப்பதிவின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். முடிவுகள் NSE மற்றும் BSE க்கும் தெரிவிக்கப்படும். இது தொடர்பாக கேள்விகள் இருப்பின், அது குறித்து www.evotingindia.com—ல் பதிவிறக்கங்கள் பிரிவில் உறுப்பினர்களுக்கான

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) மற்றும் உறுப்பினர்களுக்கான மின்னணு வாக்களிப்பு பயனர் கையேட்டை உறுப்பினர்கள் பார்க்கவும் அல்லது helpdesk.evoting@cdslindia.com—க்கு மின்னஞ்சல் அனுப்பவும். உறுப்பினர்கள் கம்பெனியின் மின்னஞ்சல் முகவரி investors@megasoft.com மற்றும் அவர்களின் பதிவு அலுவலகம்: எண்.85, குச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை600004, தமிழ்நாடு என்ற முகவரிக்கும் எழுதலாம். மெகாசாப்ட் லிமிடெட்டுக்காக

தேதி : 06.09.2022

தலைமை நிதி அதிகாரி



CIN No: U65992TN1879PLC001971

GSTIN: 33AAACP1902D1Z7

ஒப்பம் / – ஸ்ரீதர் தத்தாச்சாரி

PURASAWAKAM SANTHATHA SANGA NIDHI LIMITED Estd: 1879 (143 Years of Service)

Regd.Office: "Manorama", No.49, Vellala Street, Purasawalkam, Chennai-84. Email:pssnidhi@gmail.com Website:www.pssnidhiltd.com Phone: 044 - 26421876, 26424057 & 48584907

NOTICE

NOTICE IS HERERY GIVEN that the 143rd Annual General Me the Shareholders of Purasawakam Santhatha Sanga Nidhi Limited, will be held on Friday, 30th September 2022 at 9.30 A.M (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) facility at our Office premises No.49, Vellala Street, Purasawalkam, Chennai - 600084 to transact the business contained in the Agenda.

The attendance of all Shareholders is requested through Video Conference(VC) or Other Audio Visual Means (OAVM)

ORDINARY BUSINESS:

- 1. To receive, consider and adopt the Audited Balance Sheet as at 31st March 2022 along with the Profit & Loss Account and Cash Flow Statement for the year ended on that date together with Notes, Reports of the Board of Directors and Auditors
- 2. To appoint a Director in the place of **Thiru M L SRIPATHI (DIN: 00419192)** who retires by rotation and being eligible, offers
- 3. To appoint a Director in the place of Thiru P P SUBRAMANIAM, (DIN: 00419455) who retires by rotation and being eligible

By Order of the Board of Directors For Purasawakam Santhatha Sanga Nidhi Ltd. P.P. SUBRAMANIAM

Place: Chennai - 600084

J.MOHAN DIN: 08074136

Date: 05.09.2022 NOTES:

- Since this AGM will be held through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM'), (a) Shareholders will not be able to appoint proxies for the meeting, and (b) Attendance Slip are not annexed to this Notice. With reference to Ministry's General Circular Nos, 20/2020 dated 05.05.2020, General Circular No. 02/2021 dated 13.01.2021
- General Circular No. 19/2021 dated 08 12 2021 General Circular No. 21/2021 dated 14 12 2021 and General Circular No. 2/2022 dated 05.05.2022. Hence. Shareholders have to attend and participate in the ensuing 143rd AGM through Video Conference (VC) or Other Audio The Shareholders can join the 143" AGM in the Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) mode 15 minutes before
- and after the schedule time of the commencement of the meeting by following the procedure mentioned in the Notice. The facility of participation at the 143th AGM through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) will be made for 1000 members on first come first served basis. This will not include large shareholders (Shareholders holding 2% or more shareholding), Promoters, Directors, Key Managerial personal, the Chairperson of the Audit Committee, Nomination Remuneration Committee and Stakeholders Relationship Committee, Auditors, who are allowed to attend the AGM without restriction on account of first come first served basis.
- The attendance of the Shareholders attending the **143rd AGM** through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) will be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.
- All documents referred to in the Notice calling the 143rd AGM are available on the website of the Company for inspection by the Shareholders.
- Share holders desiring to have details of information/to raise any query/or to participate in the Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) at the 143rd Annual General Meeting are informed to send their request to **Director-Trustees** of the company seven days prior to the date of the meeting. Only Shareholders who have registered will be allowed to participate in the Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM). Éach Shareholders will be allowed to speak only 3 minutes due to shortage of time.
- Shareholders are requested to intimate the office of any change in the Door numbers and their addresses with Pin code numbers along with ID proof, address Proof, Mobile Number and email ID, in order to contribute towards greener environment and to receive all documents notices, including Annual reports and other communications of the Company.
- 8. Shareholders / Depositors who have not claimed any amount due to them if any, on the maturity dates are requested to claim the amoun as otherwise the unclaimed amounts have to be remitted to the Investor Education and Protection Fund of Government of India after 7 years from the date of maturity of the said Deposits, as required by the provisions of the Companies Act, 2013 and rules made thereunde
- 9. Shareholders who have been allotted shares up to closing hours of 14 08 2022 are entitled to vote in the Annual General Meeting 10. a) As per Ministry of Corporate Affairs Notification No. GSR.908 (E) dated 23.09.2016, Nidhi Companies are exempt from providing
- As per Ministry of Corporate Affairs Notification No. GSR.465(E) dated 05.06.2015, Shareholders who hold shares of more than one thousand rupees in face value or more than 1% of the total paid-up share capital of the Company whichever is less are eligible to get
- Notice of AGM and Annual Report individually. In conformity with the applicable regulatory requirements, the Notice of this AGM and the Report and Accounts 2022 are being sent only through electronic mode to those Shareholders who have registered their e-mail addresses with the Company. Other Shareholders can view Annual Report with its enclosures in the office Notice Board or in our 11. Shareholders are requested to send their request through their email addressed to the Company's e-mail ID: pssnidhi@gmail.com to get the ID and Password to participate in the AGM to be held through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) at least
- 12. At the One Hundred and Thirty-Ninth (139th) AGM held on 21st August, 2018 the shareholders approved appointment of M/s P.T.PONNAIAH & CO., Chartered Accountants, Chennai (FR No.002669-S) as Statutory Auditors of the Company to hold office for a period of five years from the conclusion of that AGM till the conclusion of One Hundred and Forty-fourth (144th) AGM, subject to ratification of their appointment by shareholders at every AGM, if so required under the Act. The requirement to place the matter relating to appointment of auditors for ratification by Shareholders at every AGM has been done away by the Companies (Amendment) Act, 2017 with effect from May 7, 2018. Accordingly, no resolution is being proposed for ratification of appointment of statutory auditors at the One Hundred and

அல்லது நடனமோ இருக்க கூடாது. எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது. அடிப்படையில் பாகுபாடும் இருக்கக்கூடாது இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மது பானத் தை யோ உட்கொள்ளக்கூடாது. பொதுமக்களுக்கு அல்லது போக்கு வரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.

பெயர் மாற்றம்

நிகழ்ச்சி இரவு 7 மணி

முதல் 10 மணி வரை

மட்டுமே நடத்த வேண்டும்.

Jamal Fathimuthu Johra, கணவர் பெயர்: Swathick Mohamed, பிறந்த தேதி: 16.11.1984, நெ.8, ஸ்ரீலட்சுமி நகர், 2வது குறுக்கு தெரு, வினாயகபுரம், கொளத்தூர், சென்ன _______முகவரியில் நான் இனி 600 099, என்ற FATHIMUTHU JAMAL **JOHARA**

Jamal Fathimuthu Johra

பெயர் மாற்றம் Sved Abuthahir - Maaza Parveen

கணவர் பெயர்: Syed Abuthahi பிறந்த தேதி: 04.05.1979, நெ.67/2 , பக்கிர் சாகிப் 2வது சந்து, க்கேணி. சென்னை– 2வது மாடி, பக்கிர் திருவல்லிக்கேணி, முகவரியில் வசிக்கும் நான் இனி நான் SYED ABUTHAHIR – MASHA அழைக்கப் படுகிறேன்.

Syed Abuthahir – Maaza Parveen

பெயர் மாற்றம்

Given name: Nazeera _____, our Name: Aliyar, கணவர் பெயர்: Firdhause, பிறந்த தேதி: 06.04.1977 ் ஜி.ஆர்.தெரு, கீழ்பாக் கார்டன் தெரு. கீழ்பாக்கம், சென்னை — 600010, க்கம், சென்னை – 600010, முகவரியில் வசிக்கும்நான் Given name: NAZEERA,

> Given name: Nazeera Begum, Sur Name: Aliyar

NAME CHANGE SRUTHI MANDAVA

of Birth: 02.08.1988 Mandava Sudheer Residing at Address Flat No.303 KYR Nilayam, Shilpa Nagar Mandal, Nagaram, K.R.Rangareddy, Telangana 500 083. will be henceforth known

SRUTHI VEMULAPALLI. SRUTHI MANDAVA

ENROLLMENT NOTICE After 10 days of the publication of this

notice and within THREE months thereafter I Maanay R s/o late Rambabu, permanently residing at 2A, 7 13/255. The citrine circle, 6th Street, 7 block, Annanagar, Chennai, Tamil Nadu - 600040 intend having my enrolment as an advocate moved before the bar council of Tamil Nadu bar council building, high court campus, Chennai-104 Those who have any valid objections may notify the same to the bar council within 10 days

Maanav R

PUBLIC NOTICE

I'm A.Gnana Arulraj prop of Novena Overseas Manpower Consultants Regn.No.0692/ CHENNAI/PER/1000+/5/ 9035/2013 vaild 28.12.2019 is closing the Recruitment Business functioning office Address at No.281, Kamatchi Amman Nagar, Vanagaram, Chennai 600 095. So if any complaint against our office upto 30days from the date of this advertisement. Contact to The Protector General of Emigrants, Akbar Bhawan, Chanakyapuri, New Delhi.

IN THE COURT OF Xth ASST CITY CIVIL COURT ATCHENNAI E.A.No. 1 of2022

- In E.P.No. 3364 of 2019 K.Sakthivelu (Deceased)
 Petitioner/Decree Holder
- 2.K. S. Gurumoorthi 3 .K.S.Deveasena
- 4 K.S. Parameshwari 5.K.S.Devaseelan 6.K.S.Prabhu
- Proposed Petitioner 2 to 6 Proposed Decreeholder 2 to 6
- Vs Mohammed Usman and 2 others Respondents/ Judgement ... Debtors
- 1. A Mohammed Usman Thangam Mohammed
 Mrs. Sara Bai, All residing at
 Door No.55, Plot No.93, Asad Nagar, Aminjikarai, Chennai-600 029.

In the above E.A.No. 1 of 2022 in E.P.No. 3364 of 2019 the Learned X Assistant City Civil Learned X Assistant City Civil Judge, at Chennai, has ordered fresh notice to you, returnable by 20.09.2022. Kindly therefore be present before the aforesaid Learned Judge on 20.09.2022 at 10.30 A.M, either in person or through a pleader, failing which the matter will be heard and the matter will be heard and decided in your absence.

ASHOKMENON

Counsel for Petitioners/ Decree Holders

கருணாநிதி நகர், அம்மன் தெரு, பார்தி வசிக்கும் திர எனர்.3-ல் ரங்கநாதன் அவர்களின் மகன் சுமார் 5 வயதுடைய திரு. பமனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் யாதெனில் கள்ளிக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவ செய்யப்பட்ட, எனக்கு சொந்தமான அசையா சொத்தின் 28.02.2013 கேகியிட்ட மூல ஆவண எண் ஆனது தொலைந்<u>த</u> 1704/2013 விட்டது. யாரேனும் அதனை கண்ட<u>ு</u> பிடித்தால் எனது 9385114332 என்ற கைபேசி எண்ணிற்கு அல்லத அல்லத தொடர்ட கீழ்க்கண்ட முகவரிக்கு காள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

த/பெ. ரங்கநாதன்

அசல் நிலம் சொத்து ஆவணம் காணவில்லை

சென்னை - 600 078. கலைன கருணாநிதி நகர், அம்மன் தெரு, பாரதி நகர், எண்.3-ல் வசிக்கும் திரு ரங்கநாதன் அவர்களின் மகன் சுமார் 52 வயதுடைய திரு. பழனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக்) காள்வகில் யாதெனில் நாங்குநே சார்பதுமா. .செய்யப்பட்ட, எனக்கு . சொத்தின் . ச சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவ 29.09.2008 மூல ஆவண எண் 8018/2008 ஆனது கொலைந்க விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது 9385114332 என்ற எண்ணிற்கு கைபேசி காள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

த/பெ. ரங்கநாதன் ாண்.3, பாரதி நகர், அம்மன் தெரு, கலைஞர கருணாநிதி நகர், சென்னை - 600 078

அசல் நிலம் சொத்து ஆவணம்

600 078, கருணாநிதி நகா், அம்மன் தெரு, பாரத் வசிக்கும் எனர்.3-ல் ரங்கநாதன் அவர்களின் மகன் சுமார் 52 வயதுடைய திரு. பழனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துச் கொள்வதில் யாதெனில் கள்ளிக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதில , எனக்கு சொந்தமான சொத்தின் 28.02.2013 செய்யப்பட்ட கேகியிட்ட மூல ஆவண எண் தொலைந்து 1705/2013 ் ஆனது விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது 9385114332 என்ற அல்லத கொடர்ட கீற்க்கண்ட முகவரிக்கு

திரு. ர. பழனி த/பெ. ரங்கநாதன் எண்.3, பாரதி நகர், அம்மன் தெரு, கலைஞ கருணாநிதி நகர், சென்னை - 600 078

அசல் நிலம் சொத்து ஆவணம்

சென்னை - 600 078. கலைஞ கருணாநிதி நகா், அம்மன் தெரு, பார்த் _ு வசிக்கும் எனர்.3-ல் வயதுடைய திரு. பழனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்வதில் யாதெனில் நாங்குநே சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்யப்பட்ட, எனக்கு அசையா சொத்தின் சொந்தமான 29.08.2008 . தேதியிட்ட மூல ஆவண , கொலைந்ச 7352/2008 ஆனது விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது 9385114332 என்ற கைபேசி எண்ணிற்கு அல்லகு எண்ணிற்கு

த/பெ. ரங்கநாதன் ண்.3, பாரதி நகர், அம்மன் தெரு, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை - 600 078

அசல் நிலம் சொத்து ஆவணம் காணவில்லை

வசிக்கும் னர் வவர்க வயதுடைய திரு. பழனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் யாதெனில் கள்ளிக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவ செய்யப்பட்ட, எனக்கு சொந்தமான அசையா சொத்தின் 28.02.2013 தேதியிட்ட மூல ஆவண எண். 1706/2013 ஆனது தொலைந்து விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது 9385114332 என்ற கைபேசி எண்ணிற்கு அல்லது கீழ்க்கண் முகவிக்கு தொடர்பு காள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எண்.3, பாரதி நகர், அம்மன் தெரு, கலைஞ கருணாநிதி நகர், சென்னை - 600 078

அசல் நிலம் சொத்து ஆவணம் காணவில்லை

சென்னை - 600 078, கலைஞர் கருணாநிதி நகர், அம்மன் தெரு, பாரத் ,கா், எண்.3-ல் வசிக்கும் திரு ங்கநாதன் அவா்களின் மகன் சுமாா் 52 சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவ 28.02.2013 பிடித்தால் எனது 9385114332 என்ற கைபேசி எண்ணிற்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திரு. ர. பழனி, த**்/பெ. ரங்கநாதன்,** எண்.3, பாரதி நகர், அம்மன் தெரு, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை - 600 078.

IN THE COURT OF XVII th ASST CITY CIVIL COURT ATCHENNAL I.A.No. 3 of2022

O.S.No. 4888 of 1993 T.S.T.Kaznavi Petitioner/Plaintiff

-Vs-Mrs.Radhika Ramesh ... Respondent/Defendant

Mrs Radhika Ramesh W/o.Mr.B.M.Ramesh Kumar, 33-34-A. 1st Cross Street. E.C.R.J.Nagar, Panaiyur, Chennai-600 119.

In the above Application I.A.No. 3 of 2022 in 0.S.No.tl888 of 2018 the Learned XVII Assistant City Civil Judge, at Chennai, has ordered fresh notice to you, returnable by 30.09.2022. Kindly therefore be present before the aforesaid Learned Judge on 30.09.2022 at 10.30 A.M. either in person or through a pleader, failing which the matter will be heard and decided in your absence

அசல் நிலம் சொத்து ஆவணம்

கருணாநிதி நகர், அம்மன் தெரு, பாரதி ரங்கநாதன் அவர்களின் மகன் சுமார் 52 வயதுடைய திரு. பழனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் யாதெனில் கள்ளிக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவ செய்யப்பட்ட, எனக்கு சொந்தமான அசையா சொத்தின் 28.02.2013 தேதியிட்ட மூல ஆவண எண் 1708/2013 ் ஆனது தொலைந்து விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது 9385114332 என்ற கைபேசி எண்ணிற்கு அல்லது முகவரிக்கு கீற்க்கண்ட கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திரு. ர. பழனி த/பெ. ரங்கநாதன் எண்.3, பாரதி நகர், அம்மன் தெரு, கலைஞ கருணாநிதி நகர், சென்னை - 600 078

அசல் நிலம் சொத்து ஆவணம்

சென்னை - 600 078 கலைக கருணாநிதி நகர், அம்மன் தெரு, பாரதி நகர், எண்.3-ல் வசிக்கும் திரு. ரங்கநாதன் அவர்களின் மகன் சுமார் 52 வயதுடைய திரு. பழனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் தொள்வகில் யாதெனில் கள்ளிக்கு<u>டி</u> சார்பதிவாளர் அலுவலகத்தில் பதில செய்யப்பட்ட, எனக்கு சொந்தமான அசையா சொத்தின் 28.02.2013 மூல ஆவண என 1709/2013 விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது 9385114332 என்ற முகவரிக்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திரு. ர. பழனி த/பெ. ரங்கநாதன் **த⁄ யப. ரங்கநாதன்** எண்.3, பாரதி நகர், அம்மன் தெரு, கலைஞர கருணாநிதி நகர், சென்னை - 600 078

அசல் நிலம் சொத்து ஆவணம்

காணவி கருணாநிதி நகர், அம்மன் தெரு, பாரதி ரங்கராகன் அவர்களின் மகன் சுமார் 52 வயதுடைய திரு. பழனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் யாதெனில் திருப்போருர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவ செய்யப்பட்ட, எனக்கு சொந்தமான அசையா சொத்தின் 24.07.2013 மூல ஆவண எண் 10235/2013 ் ஆனது தொலைந்து விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது 9385114332 என்ற கைபேசி எண்ணிற்கு அல்லது கொடர்ட கீம்க்கண்ட முகவரிக்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திரு. ர. பழனி த/பெ. ரங்கநாதன் எண்.3, பாரதி நகர், அம்மன் தெரு, கலைஞ கருணாநிதி நகர், சென்னை - 600 078

பொது அறிவிப்பு

TN12AE2441 - BHARAT BENZ - 1214 - YOM - 2019 நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை: ரு.8,27,916/-

כ கோட்டக் மஹிந்தீரா வங்கீ லிமிடெட்

ங்கியிடம் பிணைவைக்கப்பட்ட வாகனம் "எப்படி உள்ளதோ அதே நிலையில்" என்கிற அடிப்படையில் விற்பனை செய்யப்படும். ஏலத்தில் பங்கேற்க விருப்பழுள்ளவர்கள் தங்களின் விலை குறீப்பீடுகளை

(ஆன்லைன் / ஆப்லைன்) மூலம் இந்த

விளம்பாம் வெளிவந்த 15 நாட்களுக்குள்

அதாவது 22.09.2022 தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கொடுக்கலாம் 8-வது தளம், மண்டலம் 2, TVH அக்னிடியோ பார்க், OMR ரோடு, எண்.141, ராஜீவ் காந்தி சாலை,

அற்றவராவடி, மென்னவரு—000090 (அல்லது) தொடர்புக்கு: செந்தில் செல்வன் சுப்ரமணி கோட்டக் மஹிந்திரா வங்கி லிமிடேட் போன்: 044-6624 8624 / 044-6624 8044

BEFORE THE HON'BLE III ADDITIONAL JUDGE FAMILY COURT AT CHENNAI I.A No. 1 OF 2022

O.P No. 3552 OF 2019 V. Sajeevan S/o Late Velayudhan

Kuttimakkool Road Thiruvengad PO Thalassery Taluk Kannur- 670103 Kerala ...Petitioner/Respondent S. Sandhiya

D/o. Subramaniyan No.27 / 4, South Kavarai Street Mettupalayam, West Mambalam Chennai - 600 033 .. Respondent/Petitioner

To, Ms. S. Sandhiya

...Respondent/Petitioner
Whereas the Respondent has filed the above mentioned I A in the Petition filed by you O.P. No. of 2021 for Dissolution of Marriage held between both of you. You are hereby summoned to appear before the Hon'ble Third Additional Judge Family Court, Chennai in person on 26.09.2022 by 10.15 am in the above matter. If you fail to appear on that day the above case will be heard and decided in your absence.

(Sajeevan Velayudhan) Petitioner/ Respondent

BEFORE THE VI ASSISTANT JUDGE CITY CIVIL COURT AT CHENNAI

1. KANSHUMA I SINGH, S/o Kannan Singh, 2. M/s.SHRIRAM CITY UNION FINANCE LTD, Rep by Its Director, Chennai - 600 001. 3. THE SUB REGISTRAR

K.RAGHUNATH SINGH.

Please take notice in I.A.No 2/2022 in O.S. No.1660 / 2022, His Hon'ble VI ASSISTANT JUDGE at Chennai was pleased to order Paper Publication to the 1st Respondent, returnable by 27.09.2022. Please be present and appear in the above said Court on the above said date at 10.30 am without fail. Failing which the above I.A.No 2/2022 in O.S. No.1660 / 2022will be

COUNSEL FOR PLANTIFF

Saptarishi

சப்தரிஷி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

அதிவு அலுவலகம்: படாளம் சுகர் பேக்டரி ரோடு, பழையனூர் அஞ்சல் செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு 603 308.

llwww.saptarishiagro.com || Saptarishi121@gmail.com | CIN: L15499TN1992PLC022192 || Contact No. 079-40306965 ||

வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த சப்தரிஷி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெப் உறுப்பினர்களின் 30வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) வெள்ளிக்கிழமை 30 செப்டம்பர், 2022 அன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி (VC) இதர ஒளி ஒலி வழிமுறைகள் (OAVM) மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட 5 மே 2020 தேதியிட்ட சுற்றறிக்கை மற்றும் 8 ஏப்ரல் 2020, 13 ஏப்ரல் 2020, 13 ஜனவரி 2021, 8 டிசம்பர் 2021 மற்றும் 5 மே 2022 தேதியிட்ட சுற்றறிக்கை மற்றும் 12 மே 2020 மற்றும் 15 ஜனவரி 2021 மற்றும் 13 மே

www.evotingindia.comல் உள்ளது.

அனுப்பலாம். ு. கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 91 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும்

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு செவ்வாய்க்கிமமை. 27 செப்டம்ப o22 அன்று காலை 9.00 மணிக்கு துவங்கி வியாழக்கிழமை, 29 செப்டம்ப

மின்னணு முறையில் அறிவிப்பு அனுப்பிய பின்னர் கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினரானவர் மற்றும் கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ளவர் helpdesk.evoting @cdslindia.comக்கு கோரிக்கை அனுப்பி லாகிங் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெறலாம். எனினும், தொலைதூர் மின்னணு வாக்குப்பதிவிற்காக ஏற்கனவே சிடிஎஸ்எல்–ல் பதிவு செய்திருந்தால்,

கொள்ளலாம். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் குறைகள் இருப்பின் அது குறித்து, 25வது மாடி, ஏ விங், மாரத்தான் பியூச்சரெக்ஸ் மபத்லால் மில்ஸ் காம்ப்வுண்ட், என்ளம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கி) மும்பை 400 013, மின்னஞ்சல் முகவரி helpdesk.evoting@cdslindia.cor

https://www.saptarishiagro.com/financial_reports/ www.evotingindia.com, BSE Limited at www.bseindia.com E Limited at www.bseindia.comல் கிடைக்கும் சப்தரிஷி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்காக

தலைவ

ஆஸ்தமங்கலம் பைனான்ஸ் லிமிடெட்

CIN: L65191TN1985PLC011503 றுவலகம்: எண்.51, ஹண்டா்ஸ் சாலை, சூளை, சென்னை லபேசி: 7305319733, மின்னஞ்சல்: upasana shares@yahoo

பொது அறிவிப்பு– 37வது வருடாந்திர பொதுக்கூட்டம்

'பட்டியல் கட்டுப்பாடுகள்''), கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் ("MCA" க்கியவை ദവരാമാരാ வன்றை இக்கிய

மேற்கூறிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, 2021–2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை மற்றும் அறிவிப்பின் மின்னணு நகல்கள் நிறுவனம் / பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்கள் அல்லது வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் 07.09.2022 அன்று

ெருதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவை வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

(i) 'தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு' 26.09.2022 அன்று (திங்கட்கிழமை (இந்திய நேரப்படி காலை 9.00 மணி) தொடங்கி (வியாழக்கிழமை) 29.09.2022 அன்று (இந்திய நேரப்படி மாலை 5.00 மணி) முடிவடைகிறது. மேற்சொன்ன

(ii) இந்த காலத்தில், தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் அறிவிப்பு அனுப்பிய

iii) வாக்களிக்கும் வசகி வருடாந்கிர பொதுக்கூட்டத்கின் போது கிடைக்கும் மற்றும் VC OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காதவர்கள் மற்றும் அவ்வாறு செய்வதற்கு தடை செய்யப்படாதவர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் போது கிடைக்கும் மின்வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்

(iv) வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (V) மின்னணு வாக்குப்பதிவிற்காக உள்நுழைவு சான்றுகளை பெற அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ள தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆர்டிஏ–யின் மின்னஞ்சல் முகவரி yuvraj@integratedindia.inக்கு அனுப்புமாறு

(vi) வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்கு கிடைக்கின்றன. உறுப்பினர்கள் கம்பெனியின் மின்னஞ்சல் ஐடி upasana_shares@yahoo.com க்கு எழுதலாம்.

வாக்குப்பதிவு நேர்மையாகவும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை ஆய்வு செய்ய திரு. பங்கஜ் மேத்தா, பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் (M.No.A29407, CP.No. 10598), பார்ட்னர், M/s. ஏ.கே. ஜெயின் அண்ட் அசோசியேட்ஸ், கம்பெனி செயலாளர் அவர்கள் ஆராய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

– . வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்கு முறையின் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு குறித்து தொடர்பான ஏதேனும் கேள்வி*/* தெளிவுபடுத்தல் அல்லது சிக்கல்களுக்கு நீங்கள் திரு. ராகேஷ் தால்வி, சீனியர் மேலாளர் (சிடிஎஸ்எல்.) சென்டால் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்கியா) லிமிடெட், ஏ விங், 25 வச . தளம், மராத்தான் பியூச்சர்ஸ், மபத்லால் மில் காம்ப்ளக்ஸ், என் எம் ஜோஷி மார்க், லோயர் . பரேல் (கிழக்கு), மும்பை 400013 அவர்களுக்கு முகவரியிட்டு அனுப்பலாம் அல்லது அனுப்பலாம்

> குழுவின் ஆணைப்ப ஆஸ்தமங்கலம் பைனான்ஸ் லிமிடெட் ஒப்பம்/– **பவிகா எம் ஜெயின்** இயக்குன

CHENNAI I.A.NO. 2 of 2022 IN O.S.No 1660 of 2022 Mrs.S.AMSA, Wife of V.Sekar

1. K.RAGHUNATH SINGH,

Velliyanai Sub Registrar office, Velliyannai, Karur - 639118 PETTIONER/ PLAINTIFF RESPONDENTS/DEFENDANTS

S/o Kannan Singh, No.25, South Street, Melapalvur Village, Ariyalur - 621 707

decided in your absence and exparte order will be passed.

G.V.SRIDHARAN

Agro Industries Ltd

30வது வருடாந்திரப் பொதுக்கூட்டம், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தகவல், கட் ஆப் மற்றும் புத்தகம் மூடல் தேதிகள் அறிவிப்பு

சுற்றறிக்கை மற்றும் 12 மே 2020 மற்றும் 15 ஜனவரி 2021 மற்றும் 13 மே 2022 தேதியிட்ட செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவின் சுற்றறிக்கையின்படி, கம்பெனி மற்றும்/அல்லது டெபாசிட்டரிகளிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர அறிக்கை மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பு ஆகியவற்றை மின்னணு முறையில் கம்பெனி அனுப்பி வைத்துள்ளது. வருடாந்திர அறிக்கை மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பு ஆகியவை கம்பெனியின் இணையதளம் https://www.saptarishiagro.com/financial-reports/ மற்றும் சென்ட்ரல் பெ.பாசிட்டரி சர்மீக்ஸ் (இடிக்கியா) விடுபெட் (CDS) இணையதளம் https://www.saptarishiagro.com/financial-reports/ மற்றும் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL)

www.evoninginda.comio உள்ளது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு புழக்கத்தில் உள்ள தேதியிலிருந்து உறுப்பினர்களால் ஆய்வு செய்ய மின்னணு முறையில் கிடைக்கும். அத்தகைய ஆவணங்களை ஆய்வு செய்ய விரும்பும் உறுப்பினர்கள் saptarishi121.@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல்

கம்பெண்கள் (மேல்பண்ணம் மற்றும் கம்பெண்கள் (மேல்பண்ணம் மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 10ன்படி, கம்பெனியின் 30வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022 முதல் வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022 முடிய (இரு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20 (திருத்தப்பட்டது) மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 44ன்படி (திருத்தப்பட்டது), சிடிஎஸ்எல்–லினால் அளிக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு முறையை (மின்னணு வாக்குப்பதிவு) உபயோகித்து வருடாந்திர வாக்குப்பதாயு மூறைவர் படங்களை அடி காகுப்பதாவு உடகமாகத்து விருட்டுத்தா பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் வசதியை உறுப்பினர்களுக்கு கம்பெனி அளித்துள்ளது. கட் ஆப் தேதியான வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர், 2022 அன்று கம்பெனியின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் அவர்கள் வைத்திருக்கும் சமபங்குகளின் விகிதத்தில் உறுப்பினர்களின் வாக்களிக்கும்

2022 அன்று மாலை 5.00 மணிக்கு றுவ்வன வியாழ்க்கிழனம், 29 சிச்பட்டப்பி 2022 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த காலத்தில், கட் ஆப் தேதியான வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022 அன்று காகித வடிவில் அல்லது பத்திரமில்லாத வகையில் பங்குகளை வைத்துள்ள கம்பெனியின் உறுப்பினர்கள் அவர்களது வாக்குகளை மின்னணு முறையில் வாக்களிக்கலாம் அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு முறையை சிடிஎஸ்எல் நிறுத்திவிடும் அதன்பண்ணி மல்லைணு வாக்குப்பத்திர பொதுத்கூட்டத்தில் கலந்து கொண்டு. /VC/OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுத்கூட்டத்தில் கலந்து கொண்டு. தொலைதுரமின்னணு வாக்குப்பதிவு மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காத உறுப்பினர்கள், அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதினின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை கிடையாது.

தற்போதைய உபயோக ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உறுப்பின மின்னணு வாக்குப்பதிவு சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அது குறித்து, உறுப்பினர்கள்(பலன்பெறும் உரிமையாளர்கள், அடிக்கம கேட்கப்படும் கேள்விகள் பிரிவு மற்றும் சிடிஎஸ்எல் இணையதளம் www evotingindia.comல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு கையேட்டை பார்வை மிடலாம் அல்லது 022–23058738 மற்றும் 022–23058542/43ஐ தொடர்பு

அவர்களை கொடர்பு கொள்ளலாம். வருடாந்திர பொதுக்கூட்ட விவரங்கள் கம்பெனியின் இணையதளம்

தேதி: 07 செப்டம்பர் 2022 இடம்: அஹமதாபாத்

கம்பெனிகள் சட்டம் 2013ன் (''சட்டம்'') பொருந்தக்கூடிய பிரிவுகள் அதன் கீழுள்ள விதிகள், செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 வெளியிட்ட மே 05, 2020, ஜனவரி 13, 2021 மற்றும் மே 05, 2022 தேதியிட்ட பொது சுற்றறிக்கை மற்றும் மே 12, 2020, ஜனவரி 15, 2021 மற்றும் மே 13, 2022 தேதியிட்ட செபி சுற்றறிக்கைகளின்படி (கூட்டாக "பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் என்று குறிப்பிடப்படுகிறது) வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள் அலுவல்களை செயல்படுத்த கம்பெனி உறுப்பினர்களின் 37வது வருடாந்திர பொதுக்கூட்டம் காணொளி காட்சி(VC)/பிற ஒளி ஒலி சாதனங்கள் (OAVM) மூலமா

நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேலே உள்ள ஆவணங்கள் பிஎஸ்இ லிமிடெட்டின் இணையதளம் www.bseindia.con மற்றும் சிடிஎஸ்எல் இணையதளம் www.evotingindia.com ஆகியவற்றிலும் கிடைக்கப் பெறுகின்றன

வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுதையொட்டி கம்பெனியின் உறுப்பின

பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 24.09.2022 முதல் 30.09.2022 வரை (இரண்டு நாட்களையும் உள்ளடக்கி) மூடப்பட்டிருக்கும். கட்ஆப் தேதி (அதாவது) 23.09.2022 அன்று, காகித வடிவில் அல்லது பத்திரமில்லாத வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (சிடிஎஸ்எல்)டின் மின்னணு வாக்குப்பதிவு முறையில் மூலம் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்கள் மீது வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது மின் வாக்களிப்பு மூலம் வாக்களிக்கலாம். VC/OAVM மூலம் வருடாந்திர

உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவது யாதெனில்: காலத்திற்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படமாட்டாது ான்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பின்னர் கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினரான நபர், கட் தேதி அதாவது 23.09.2022 அன்று காகித வடிவில் அல்லது பத்திரமில்லாத வகையில் பங்குகளை நவத்துள்ள நபர்கள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது சிடிஎஸ்எல் மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலமாக மின்னணு முறையில்

. வப்புத்தொகையாளரிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

் (Vii) வருடாந்திர பொதுக்கூட்டத்தில் 'தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு' மற்றும்

helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் 022–23058542/43ல் தொடர்பு கொள்ளலாம்.

தேதி : 07.09.2022

ASHOKMENON Counsel for Petitioner/ Plaintiff

600 078.

திரு. ர. பழனி

திரு. ர. பழனி

காணவில்லை

கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காணவில்எ

காள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். திரு. ர. பழனி

கருணாநிதி நகர், அம்மன் தெரு, பாரதி

திரு. ர. பழனி த/பெ. ரங்கநாதன்

வயதுடைய திரு. பழனி (ஆதார் எண் 9354 6706 3008) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் யாதெனில் கள்ளிக்குடி செய்யப்பட்ட, எனக்கு சொந்தமான அசையா சொத்தின் 28.02.2013 அசையா சொத்தின் 28.02.2013 தேதியிட்ட மூல ஆவண எண். 1707/2013 ஆனது தொலைந்து விட்டது. யாரேனும் அதனை கண்டு